



### PART - III

## கணக்குப்பதிவியல் / ACCOUNTANCY

( தமிழ் மற்றும் ஆங்கில வழி / Tamil & English Version )

கால அளவு : 3.00 மணி நேரம் ]  
 Time Allowed : 3.00 Hours ]

[ மொத்த மதிப்பெண்கள் : 90  
 [ Maximum Marks : 90

- அறிவுரைகள் : (1) அனைத்து வினாக்களும் சரியாக பதிவாகி உள்ளதா என்பதனை சரிபார்த்துக் கொள்ளவும். அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக் கண்காணிப்பாளரிடம் உடனடியாகத் தெரிவிக்கவும்.
- (2) நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும் அடிக் கோடிடுவதற்கும் பயன்படுத்த வேண்டும். படங்கள் வரைவதற்கு பென்சில் பயன்படுத்தவும்.

- Instructions :** (1) Check the question paper for fairness of printing. If there is any lack of fairness, inform the Hall Supervisor immediately.
- (2) Use **Blue** or **Black** ink to write and underline and pencil to draw diagrams.

### பகுதி - I / PART - I

- குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். 20x1=20
- (ii) கொடுக்கப்பட்டுள்ள மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

- Note :** (i) Answer **all** the questions.
- (ii) Choose the most appropriate answer from the given **four** alternatives and write the option code and the corresponding answer.

1. கூட்டாண்மை ஒப்பந்தம் இல்லாதபோது கூட்டாளிகள் பெறத் தகுதியுடையது :

- (அ) சம்பளம் (ஆ) கழிவு  
(இ) கடன் மீது வட்டி (ஈ) முதல் மீது வட்டி

In the absence of Partnership agreement, partners are entitled to get :

- (a) Salary (b) Commission  
(c) Interest on Loan (d) Interest on Capital

2. வருவாய் மற்றும் செலவினக் கணக்கு தயாரிக்கப்படுவதன் மூலம் கண்டறியப்படுவது :

- (அ) இலாபம் அல்லது நட்டம் (ஆ) ரொக்கம் மற்றும் வங்கி இருப்பு  
(இ) உபரி அல்லது பற்றாக்குறை (ஈ) நிதிநிலை

Income and Expenditure Account is prepared to find out :

- (a) Profit or Loss (b) Cash and Bank balance  
(c) Surplus or Deficit (d) Financial position

3. கூட்டாளியின் புதிய இலாபப் பகிர்வை விட பழைய இலாபப் பகிர்வு அதிகமாக இருந்தால், அவ்வேறுபாடு \_\_\_\_\_ என அழைக்கப்படுகிறது.

- (அ) முதல் விகிதம் (ஆ) தியாக விகிதம்  
(இ) ஆதாய விகிதம் (ஈ) புதிய விகிதம்

If the old profit sharing ratio is more than the new profit sharing ratio of a partner, the difference is called as :

- (a) Capital ratio (b) Sacrificing ratio  
(c) Gaining ratio (d) New ratio

4. ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக பெற்ற நன்கொடை :

- (அ) வருவாயின வரவு (ஆ) முதலின வரவு  
(இ) வருவாயினச் செலவு (ஈ) முதலினச் செலவு

Donation received for a specific purpose is :

- (a) Revenue receipt (b) Capital receipt  
(c) Revenue expenditure (d) Capital expenditure

5. தொடக்க நிலை அறிக்கை வழக்கமாக தயாரிக்கப்படுவது :

- (அ) அவ்வாண்டின் தொடக்க முதல் கண்டறிய
- (ஆ) அவ்வாண்டின் இறுதி முதல் கண்டறிய
- (இ) அவ்வாண்டின் இலாபம் கண்டறிய
- (ஈ) அவ்வாண்டின் நடடம் கண்டறிய

Opening statement of affairs is usually prepared to find out the :

- (a) Capital in the beginning of the year.
- (b) Capital at the end of the year.
- (c) Profit made during the year.
- (d) Loss occurred during the year.

6. நிதி நிலை அறிக்கைகள் வெளிக்காட்டாதது :

- (அ) பணம் சாரா தகவல்கள்
- (ஆ) கடந்த கால தகவல்கள்
- (இ) குறுகிய கால தகவல்கள்
- (ஈ) நீண்ட கால தகவல்கள்

The financial statements do not exhibit :

- (a) Non-monetary data
- (b) Past data
- (c) Short term data
- (d) Long term data

7. நடப்பு விகிதம் காட்டுவது :

- (அ) குறுகிய காலக் கடன் தீர்க்கும் திறன்
- (ஆ) மேலாண்மைத் திறன்
- (இ) இலாபம் ஈட்டும் திறன்
- (ஈ) நீண்ட காலக் கடன் தீர்க்கும் திறன்

Current ratio indicates :

- (a) Ability to meet short term obligations
- (b) Efficiency of management
- (c) Profitability
- (d) Ability to meet long term obligations

8. கூட்டாளி விலகலின்போது பொதுக்காப்பு மாற்றப்படுவது :

- (அ) அனைத்து கூட்டாளிகளின் முதல் கணக்கிற்கு  
 (ஆ) மறுமதிப்பீட்டுக் கணக்கிற்கு  
 (இ) தொடரும் கூட்டாளிகளின் முதல் கணக்கிற்கு  
 (ஈ) நினைவுக் குறிப்பு மறுமதிப்பீட்டுக் கணக்கிற்கு

On retirement of a partner, general reserve is transferred to the :

- (a) Capital account of all the partners  
 (b) Revaluation account  
 (c) Capital account of the continuing partners  
 (d) Memorandum Revaluation account

9. சொத்துகளை வாங்கி பங்குகள் வெளியிடும்போது வரவு வைக்கப்படும் கணக்கு :

- (அ) விற்பனையாளர் கணக்கு (ஆ) பற்பல சொத்துகள் கணக்கு  
 (இ) பங்கு முதல் கணக்கு (ஈ) வங்கி கணக்கு

When shares are issued for purchase of assets, the account to be credited is :

- (a) Vendor's account (b) Sundry assets account  
 (c) Share capital account (d) Bank account

10. சம்பளக் கணக்கு பின்வரும் எந்த தலைப்பின் கீழ் வரும் ?

- (அ) நேரடி வருமானங்கள் (ஆ) நேரடி செலவினங்கள்  
 (இ) மறைமுக வருமானங்கள் (ஈ) மறைமுக செலவினங்கள்

Salary account comes under which of the following head ?

- (a) Direct Incomes (b) Direct Expenses  
 (c) Indirect Incomes (d) Indirect Expenses

11. கடன் விற்பனைத் தொகை கணக்கிட தயாரிக்கப்படுவது :

(அ) மொத்தக் கடனாளிகள் கணக்கு

(ஆ) மொத்தக் கடனீந்தோர் கணக்கு

(இ) பெறுதற்குரிய மாற்றுச் சீட்டுக் கணக்கு

(ஈ) செலுத்தற்குரிய மாற்றுச் சீட்டுக் கணக்கு

The amount of credit sales can be computed from :

(a) Total Debtors Account

(b) Total Creditors Account

(c) Bills Receivable Account

(d) Bills Payable Account

12. ஜேம்ஸ் மற்றும் கமல் இலாப நட்பங்களை 5 : 3 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றனர். அவர்கள், சுனில் என்பவரை  $\frac{1}{5}$  இலாப பங்கிற்கு கூட்டாளியாக சேர்த்துக் கொண்டனர். தியாக விகிதத்தைக் கணக்கிடவும் :

(அ) 1 : 3

(ஆ) 3 : 1

(இ) 5 : 3

(ஈ) 3 : 5

James and Kamal are sharing profits and losses in the ratio of 5 : 3. They admit Sunil as a partner giving him  $\frac{1}{5}$  share of profits. Find out the sacrificing ratio.

(a) 1 : 3

(b) 3 : 1

(c) 5 : 3

(d) 3 : 5

13. ஒரு கூட்டாளி ஒவ்வொரு மாத நடுவிலும் ஒரு குறிப்பிட்ட தொகையை வழக்கமாக எடுத்துக் கொள்ளும்போது அந்த எடுப்புகள் மீது கணக்கிடப்படும் வட்டிக்குரிய மாதங்கள் சராசரியாக :

(அ) 5.5 மாதங்கள்

(ஆ) 6 மாதங்கள்

(இ) 12 மாதங்கள்

(ஈ) 6.5 மாதங்கள்

When a partner withdraws regularly a fixed sum of money at the middle of every month, the period for which interest is to be calculated on the drawings on an average is :

(a) 5.5 months

(b) 6 months

(c) 12 months

(d) 6.5 months

[ திருப்புக / Turn over

14. உயர் இலாபம் பின்வரும் இரண்டிற்கும் இடையேயான வேறுபாடாகும் :

- (அ) பயன்படுத்தப்பட்ட முதல் மற்றும் சராசரி இலாபம்  
 (ஆ) சொத்துகள் மற்றும் பொறுப்புகள்  
 (இ) சராசரி இலாபம் மற்றும் சாதாரண இலாபம்  
 (ஈ) நடப்பு ஆண்டின் இலாபம் மற்றும் சராசரி இலாபம்

Super Profit is the difference between :

- (a) Capital employed and average profit  
 (b) Assets and Liabilities  
 (c) Average profit and normal profit  
 (d) Current year's profit and average profit

15. முக மதிப்பை விட அதிகமாக பெற்ற தொகை, வரவு வைக்கப்படும் கணக்கு :

- (அ) பத்திர முனைமக் கணக்கு (ஆ) அழைப்பு முன்பணக் கணக்கு  
 (இ) பங்கு முதல் கணக்கு (ஈ) பங்கு ஒதுப்பிழப்புக் கணக்கு

The amount received over and above the par value is credited to :

- (a) Securities premium account (b) Calls in advance account  
 (c) Share capital account (d) Forfeited shares account

16. ஒரு இனம் மற்றொரு இனத்தோடு பெற்றிருக்கும் தொடர்பினைக் கணிதவியல் முறையில் கூறுவது :

- (அ) முடிவு (ஆ) விகிதம் (இ) மாதிரி (ஈ) தீர்மானம்

The mathematical expression that provides a measure of the relationship between two figures is called as :

- (a) Conclusion (b) Ratio (c) Model (d) Decision

17. பின்வருவனவற்றில் எது நிதிநிலைப் பகுப்பாய்வின் ஒரு கருவி அல்ல ?

- (அ) போக்குப் பகுப்பாய்வு (ஆ) பொது அளவு அறிக்கை  
(இ) ஒப்பீட்டு அறிக்கை (ஈ) நிர்ணயிக்கப்பட்ட அடக்கவிலையியல்

Which of the following is not a tool of financial statement analysis ?

- (a) Trend Analysis (b) Common Size Statement  
(c) Comparative Statement (d) Standard Costing

18. நடப்புப் பொறுப்பு ₹ 40,000; நடப்புச் சொத்து ₹ 1,00,000; சரக்கிருப்பு ₹ 20,000 எனில் விரைவு விகிதம் :

- (அ) 1 : 1 (ஆ) 2.5 : 1 (இ) 2 : 1 (ஈ) 1 : 2

Current liabilities ₹ 40,000; Current assets ₹ 1,00,000; Inventory ₹ 20,000. Quick ratio is :

- (a) 1 : 1 (b) 2.5 : 1 (c) 2 : 1 (d) 1 : 2

19. மறுமதிப்பீட்டின்போது பொறுப்புகளின் அதிகரிப்பு தருவது :

- (அ) ஆதாயம் (ஆ) நட்டம்  
(இ) இலாபம் (ஈ) உயர் இலாபம்

On revaluation, the increase in liabilities leads to :

- (a) Gain (b) Loss  
(c) Profit (d) Super Profit

20. Tally-ல் எது முன்கூட்டியே வரையறுக்கப்படாத குழு?

- (அ) அனாமத்து கணக்கு (ஆ) கொடுபட வேண்டிய செலவுகள் கணக்கு  
(இ) விற்பனை கணக்கு (ஈ) முதலீடுகள்

Which is not the default group in Tally ?

- (a) Suspense Account (b) Outstanding Expenses Account  
(c) Sales Account (d) Investments

## பகுதி - II / PART - II

குறிப்பு : எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.

7x2=14

**Note :** Answer any seven questions. Question No. 30 is **Compulsory**.

21. கூட்டாண்மை ஒப்பாவணம் என்றால் என்ன ?  
What is a Partnership deed ?
22. முழுமை பெறா பதிவேடுகளின் இயல்புகளில் எவையேனும் இரண்டினைத் தரவும்.  
Give any two features of incomplete records.
23. ஆயுள் உறுப்பினர் கட்டணம் - சிறு குறிப்பு வரைக.  
Write a short note on life membership fees.
24. ஒரு நிறுவனத்தில் கடந்த நான்கு ஆண்டுகளின் இலாபங்கள் மற்றும் நட்டங்கள் பின்வருமாறு :  
2015 - ₹ 15,000; 2016 - ₹ 17,000; 2017 - ₹ 6,000 (நட்டம்); 2018 - ₹ 14,000.  
4 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 5 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.  
The Profits and Losses of a firm for the last four years were as follows.  
2015 - ₹ 15,000; 2016 - ₹ 17,000; 2017 - ₹ 6,000 (Loss); 2018 - ₹ 14,000.  
You are required to calculate the amount of goodwill on the basis of 5 years purchase of average profits of the last 4 years.
25. புதிய கூட்டாளி சேர்க்கையின்போது பகிர்ந்து தரா இலாபங்கள் மற்றும் நட்டங்கள் எவ்வாறு கூட்டாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது?  
How are accumulated profits and losses distributed among the partners at the time of admission of a new partner ?
26. நிதி நிலை அறிக்கை பகுப்பாய்வின் கருவிகளைப் பட்டியலிடவும்.  
List the tools of financial statement analysis.



27. ரோஸி, ரதி மற்றும் இராணி என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபங்கள் மற்றும் நட்டங்களை சமமாகப் பகிர்ந்து வந்தனர். 1.1.2018 அன்று ரதி கூட்டாண்மையிலிருந்து விலகினார். அந்நாளைய இருப்பு நிலைக் குறிப்பின் சொத்துகள் பக்கத்தில் ₹ 45,000 பகிர்ந்து தரா நட்டம் எனக் காட்டியது. பகிர்ந்து தரா நட்டத்தைப் பகிர்ந்தளிப்பதற்கான குறிப்பேட்டுப் பதிவைத் தரவும்.
- Rosi, Rathi and Rani are partners of a firm sharing profits and losses equally. Rathi retired from the partnership on 1.1.2018. On that date their balance sheet showed accumulated loss of ₹ 45,000 on the asset side of the balance sheet. Give the journal entry to distribute the accumulated loss.
28. மொத்த இலாப விகிதத்தைக் கணக்கிடவும். மொத்த இலாபம் ₹ 3,00,000; விற்பனை மூலம் பெற்ற வருவாய் ₹ 5,00,000.  
Calculate Gross Profit ratio.  
Gross Profit ₹ 3,00,000; Revenue from Operations ₹ 5,00,000.
29. கணக்கியல் அறிக்கைகள் என்றால் என்ன ?  
What are accounting reports ?
30. சாதாரண இலாப விகிதம் என்றால் என்ன ?  
What is normal rate of return ?

பகுதி - III / PART - III

குறிப்பு : எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 40 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும். 7x3=21

Note : Answer any seven questions. Question No. 40 is Compulsory.

31. பின்வரும் தகவல்களிலிருந்து 2018, டிசம்பர் 31ஆம் நாளைய முதல் கண்டறியவும்.

| விவரம்  | ₹        |
|---|----------|
| 2018 ஜனவரி 1 அன்று முதல்                        | 1,00,000 |
| உரிமையாளர் தனது சொந்த பயனுக்காக சரக்கு எடுத்தது | 30,000   |
| அவ்வாண்டில் கொண்டு வந்த கூடுதல் முதல்           | 15,000   |
| அவ்வாண்டின் இலாபம்                              | 60,000   |

From the following details, calculate the capital as on 31<sup>st</sup> December 2018.

| Particulars                                   | ₹        |
|---|----------|
| Capital as on 1 <sup>st</sup> January 2018    | 1,00,000 |
| Goods withdrawn for personal use by the owner | 30,000   |
| Additional capital introduced during the year | 15,000   |
| Profit for the year                           | 60,000   |

32. A, B, C மற்றும் D ஆகியோர் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். நிறுவனத்தில் கூட்டாண்மை ஒப்பாவணம் ஏதுமில்லை. பின்வருவனவற்றை எவ்வாறு மேற்கொள்வீர் ?

- (i) A அதிக முதல் வழங்கியுள்ளார், அவர் முதல் மீது வட்டி ஆண்டுக்கு 12% கோருகிறார்.
- (ii) C யிடமிருந்து நிறுவனம் பெற்ற கடன் ₹ 10,000. அவர் கடன் மீது வட்டி ஆண்டுக்கு 9% கோருகிறார். A மற்றும் B அதனை ஒப்புக் கொள்ளவில்லை.
- (iii) A இலாபத்தினை முதல் விகிதத்தில் பகிர்வு செய்யப்பட வேண்டும் என்கிறார். ஆனால் B, C மற்றும் D அதனை ஒப்புக் கொள்ளவில்லை.

A, B, C and D are partners in a firm. There is no partnership deed. How will you deal with the following ?

- (i) A has contributed maximum capital. He demands interest on capital at 12% per annum.
- (ii) Loan advanced by C to the firm is ₹ 10,000. He demands interest on loan @ 9% per annum. A and B do not agree with this.
- (iii) A demands the profits to be shared in the capital ratio. But B, C and D do not agree.

33. பின்வரும் விவரங்களிலிருந்து உயர் இலாபத்தில் 3 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயர் மதிப்பைக் காண்க.

- (i) பயன்படுத்தப்பட்ட முதல் ₹ 2,00,000
- (ii) சாதாரண இலாப விகிதம் 15%
- (iii) வியாபாரத்தின் சராசரி இலாபம் ₹ 42,000

From the following information, calculate the value of goodwill based on 3 years purchase of super profit.

- (i) Capital employed ₹ 2,00,000
- (ii) Normal rate of return 15%
- (iii) Average profit of the business ₹ 42,000

34. கூட்டாண்மை ஒப்பாவணத்தின் உள்ளடக்கங்கள் ஏதேனும் ஆறினைத் தரவும்.

State any six contents of a partnership deed.

35. அருள் நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து ஒப்பீட்டு வருமான அறிக்கையைத் தயாரிக்கவும்.

| விவரம்                      | 2015 - 2016<br>₹ | 2016 - 2017<br>₹ |
|-----------------------------|------------------|------------------|
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 30,000           | 45,000           |
| இதர வருமானம்                | 4,000            | 6,000            |
| செலவுகள்                    | 10,000           | 15,000           |

From the following particulars prepare comparative income statement of Arul Ltd.

| Particulars             | 2015 - 2016<br>₹ | 2016 - 2017<br>₹ |
|-------------------------|------------------|------------------|
| Revenue from operations | 30,000           | 45,000           |
| Other income            | 4,000            | 6,000            |
| Expenses                | 10,000           | 15,000           |

36. கூட்டாளி சேர்ப்பின் போது மேற்கொள்ள வேண்டிய சரிக்கட்டுதல்கள் யாவை ?  
What are the adjustments required at the time of admission of a partner ?
37. கவின், மதன் மற்றும் ரஞ்சித் என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை முறையே 4 : 3 : 3 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2018, டிசம்பர் 31 அன்று கவின் கூட்டாண்மையை விட்டு விலகுகிறார். அவர் விலகும் நாளில் அவருடைய முதல் கணக்கு ₹ 1,50,000 வரவிருப்பைக் காட்டியது. பின்வரும் நிலைகளில் பதிய வேண்டிய குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
- (i) விலகும் கூட்டாளிக்குச் செலுத்த வேண்டிய தொகை உடனடியாக காசோலை மூலம் செலுத்தப்பட்டது.
- (ii) விலகும் கூட்டாளிக்குச் செலுத்த வேண்டிய தொகை உடனடியாகச் செலுத்தப்படவில்லை.
- (iii) ₹ 1,00,000 உடனடியாகக் காசோலை மூலம் செலுத்தப்பட்டது. மீதித் தொகை இன்னும் செலுத்தப்பட உள்ளது.
- Kavin, Madhan and Ranjith are partners sharing profits and losses in the ratio of 4 : 3 : 3 respectively. Kavin retires from the firm on 31<sup>st</sup> December, 2018. On the date of retirement, his capital account shows a credit balance of ₹ 1,50,000. Pass journal entries if :
- (i) The amount due is paid off immediately by cheque.
- (ii) The amount due is not paid immediately.
- (iii) ₹ 1,00,000 is paid and the balance in future by cheque.

38. விகித பகுப்பாய்வின் ஏதேனும் மூன்று நன்மைகளைத் தரவும்.

State any three advantages of ratio analysis.

39. பின்வரும் விவரங்கள் சீர்காழி பாடகர்கள் சங்கத்தின் வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டுக.

|   | ₹     |
|---|-------|
| 1.4.2018 அன்று எழுது பொருட்கள் இருப்பு  | 2,600 |
| அவ்வாண்டில் வாங்கிய எழுது பொருட்கள்     | 6,500 |
| 31.3.2019 அன்று எழுது பொருட்கள் இருப்பு | 2,200 |

Show how the following items will appear in the Income and Expenditure account of Sirkazhi Singers Association.

|  | ₹     |
|--|-------|
| Stock of stationery on 1.4.2018        | 2,600 |
| Purchase of stationery during the year | 6,500 |
| Stock of stationery on 31.3.2019       | 2,200 |

40. அனிதா என்பவர் ₹ 10 மதிப்புள்ள 500 நேர்மைப் பங்குகளை வைத்துள்ளார். அவர், விண்ணப்பத்தின் மீது ₹ 3, ஒதுக்கீட்டின் மீது ₹ 5 செலுத்தி உள்ளார். ஆனால், முதலாம் மற்றும் இறுதி அழைப்புத் தொகையான ₹ 2 செலுத்தவில்லை. அழைப்புத் தொகையை செலுத்தத் தவறியதால் இயக்குநர்கள் அப்பங்குகளை ஒறுப்பிழப்பு செய்தனர். ஒறுப்பிழப்பிற்கான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.

Anitha was holding 500 equity shares of ₹ 10 each. She paid ₹ 3 on application, ₹ 5 on allotment but could not pay the first and final call of ₹ 2. The directors forfeited the shares for non payment of call money. Give journal entry for forfeiture of shares.

## பகுதி - IV / PART - IV

7x5=35

குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

Note : Answer all the questions.

41. (அ) 2019, மார்ச் 31 அன்று தாமஸ் என்பவரின் ஏடுகளிலிருந்து பெறப்பட்ட இருப்புகள் பின்வருமாறு :

| விவரம்                        | ₹        |
|-------------------------------|----------|
| பற்பல கடனீந்தோர்              | 6,00,000 |
| அறைகலன்                       | 80,000   |
| நிலம் மற்றும் கட்டடம்         | 3,00,000 |
| பற்பல கடனாளிகள்               | 3,20,000 |
| செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | 1,20,000 |
| கை ரொக்கம்                    | 20,000   |
| பெறுதற்குரிய மாற்றுச் சீட்டு  | 60,000   |
| சரக்கிருப்பு                  | 2,20,000 |

2019, மார்ச் 31ஆம் நாளைய நிலை அறிக்கை தயாரிக்கவும் மற்றும் அந்நாளைய முதல் கண்டறியவும்.

## அல்லது

(ஆ) டெரிக்ஸ்டன் நிறுமத்தின் பின்வரும் இலாப நட்ட அறிக்கையிலிருந்து

(i) மொத்த இலாப விகிதம்

(ii) நிகர இலாப விகிதம் கணக்கிடவும்

டெரிக்ஸ்டன் நிறுமத்தின் இலாப நட்ட அறிக்கை

| விவரம்                            | ₹         |
|-----------------------------------|-----------|
| I விற்பனையிலிருந்து பெற்ற வருவாய் | 24,00,000 |
| II இதர வருமானம் :                 |           |
| முதலீடுகளிலிருந்து பெற்ற வருமானம் | 70,000    |
| III மொத்த வருவாய் (I + II)        | 24,70,000 |
| IV செலவுகள்                       |           |
| கொள்முதல் செய்த சரக்குகள்         | 18,80,000 |
| சரக்கிருப்பு மாற்றம்              | - 80,000  |
| பணியாளர் நலன்களுக்கான செலவுகள்    | 2,90,000  |
| இதர செலவுகள்                      | 1,10,000  |
| வரி ஒதுக்கு                       | 30,000    |
| மொத்த செலவுகள்                    | 22,30,000 |
| V அவ்வாண்டின் இலாபம்              | 2,40,000  |

[ திருப்புக / Turn over

- (a) Following are the balances in the books of Thomas as on 31<sup>st</sup> March, 2019.

| Particulars       | ₹        |
|-------------------|----------|
| Sundry Creditors  | 6,00,000 |
| Furniture         | 80,000   |
| Land and Building | 3,00,000 |
| Sundry Debtors    | 3,20,000 |
| Bills Payable     | 1,20,000 |
| Cash in hand      | 20,000   |
| Bills receivable  | 60,000   |
| Stock             | 2,20,000 |

Prepare a statement of affairs as on 31<sup>st</sup> March 2019 and calculate capital as at that date.

**OR**

- (b) From the following statement of Profit and Loss of Dericston Ltd., calculate  
 (i) Gross Profit ratio  
 (ii) Net Profit ratio

Statement of Profit and Loss of Dericston Ltd.

| Particulars                 | ₹         |
|-----------------------------|-----------|
| I Revenue from operations   | 24,00,000 |
| II Other Income :           |           |
| Income from investment      | 70,000    |
| III Total revenues (I+II)   | 24,70,000 |
| IV Expenses                 |           |
| Purchases of stock-in-trade | 18,80,000 |
| Changes in inventories      | -80,000   |
| Employee benefits expenses  | 2,90,000  |
| Other expenses              | 1,10,000  |
| Provision for tax           | 30,000    |
| Total expenses              | 22,30,000 |
| V Profit for the year       | 2,40,000  |

42. (அ) தியாக விகிதத்திற்கும், ஆதாய விகிதத்திற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை ?

### அல்லது

(ஆ) சீனு மற்றும் சிவா இருவரும் கூட்டாளிகள். அவர்கள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 5 : 3 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றனர். சுப்பு என்பவரை புதிய கூட்டாளியாக சேர்க்கும் போது அவர்கள் பின்வரும் முடிவுகள் எடுத்தனர்.

- (i) கட்டடம் மதிப்பினை ₹ 40,000 உயர்த்த வேண்டும்.
- (ii) கணக்கேடுகளில் இதுவரை பதியப்படாத ₹ 10,000 மதிப்புள்ள முதலீடுகளைக் கணக்கில் கொண்டுவர வேண்டும்.
- (iii) இயந்திரம் மதிப்பு ₹ 14,000 மற்றும் அறைகலன் மதிப்பு ₹ 12,000 குறைக்க வேண்டும்.
- (iv) பற்பல கடனீந்தோரில் ₹ 16,000 போக்கெழுத வேண்டும்.

மறுமதிப்பீட்டுக் கணக்கினைத் தயார் செய்யவும்.

- (a) Distinguish between Sacrificing ratio and Gaining ratio.

### OR

- (b) Seenu and Siva are partners sharing profits and losses in the ratio of 5 : 3. In the view of Subbu's admission, they decided.

- (i) To increase the value of building by ₹ 40,000.
- (ii) To bring into record investments at ₹ 10,000, which have not so far been brought into account.
- (iii) To decrease the value of machinery by ₹ 14,000 and furniture by ₹ 12,000.
- (iv) To write off Sundry Creditors by ₹ 16,000.

Prepare revaluation account.

43. (அ) கடந்த நான்கு ஆண்டுகள் சராசரி இலாபத்தில் மூன்று ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் கூட்டு சராசரி இலாபத்தினை பயன்படுத்தி, நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

| ஆண்டு | இலாபம்<br>₹ | நிறைகள் |
|-------|-------------|---------|
| 2015  | 10,000      | 1       |
| 2016  | 12,000      | 2       |
| 2017  | 16,000      | 3       |
| 2018  | 18,000      | 4       |

### அல்லது

- (ஆ) சம்பத் நிறுமம் 25,000 நேர்மை பங்குகளை, பங்கு ஒன்று ₹ 10 என பொது மக்களுக்கு வெளியிட்டது. விண்ணப்பத்தின் போது ₹ 3, ஒதுக்கீட்டின் போது ₹ 4, முதலாம் மற்றும் இறுதி அழைப்பின் போது ₹ 3 செலுத்தப்பட வேண்டும். பொது மக்களால் 24,000 பங்குகள் ஒப்பப்பட்டன. இயக்குனர்கள் அனைத்து 24,000 பங்குகளையும் ஒதுக்கீடு செய்தனர். அதற்கான தொகை முழுவதும் முறையாகப் பெறப்பட்டன. தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

- (a) Find out the value of goodwill at three years purchase of weighted average profit of last four years.

| Year | Profit<br>₹ | Weight |
|------|-------------|--------|
| 2015 | 10,000      | 1      |
| 2016 | 12,000      | 2      |
| 2017 | 16,000      | 3      |
| 2018 | 18,000      | 4      |

### OR

- (b) Sampath Company issued 25,000 equity shares at ₹ 10 per share to public payable ₹ 3 on application, ₹ 4 on allotment, ₹ 3 on first and final call. The public subscribed for 24,000 shares. The directors allotted all the 24,000 shares and received the money duly. Pass necessary journal entries.



44. (அ) பின்வரும் விவரங்களைக் கொண்டு பாலை வரையறு நிறுமத்தின் போக்கு சதவிகிதங்களைக் கணக்கிடவும்.

| விவரம்                              | (ரூபாய் இலட்சங்களில்) |          |          |
|-------------------------------------|-----------------------|----------|----------|
|                                     | வருடம் 1              | வருடம் 2 | வருடம் 3 |
| I பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் |                       |          |          |
| பங்குதாரர் நிதி                     | 250                   | 275      | 300      |
| நீண்ட காலப் பொறுப்புகள்             | 100                   | 125      | 100      |
| நடப்புப் பொறுப்புகள்                | 50                    | 40       | 80       |
| மொத்தம்                             | 400                   | 440      | 480      |
| II சொத்துக்கள் :                    |                       |          |          |
| நிலைச் சொத்துக்கள்                  | 300                   | 360      | 390      |
| நடப்புச் சொத்துக்கள்                | 100                   | 80       | 90       |
| மொத்தம்                             | 400                   | 440      | 480      |

அல்லது

- (ஆ) கீழ்க்காணும் சம்பளக் கோணம் கூடைப்பந்து சங்கத்தின் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிலிருந்து 2018 மார்ச், 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கினைத் தயாரிக்கவும்.

| பெறுதல்கள்               | ₹             | செலுத்தல்கள்           | ₹             |
|--------------------------|---------------|------------------------|---------------|
| இருப்பு கீ/கொ            |               | மைதான வாடகை            | 12,000        |
| கைரொக்கம் 23,000         |               | செலுத்தியது            |               |
| வங்கி ரொக்கம் 12,000     | 35,000        | அச்சக் கட்டணம்         | 5,000         |
| அரங்க வாடகை பெற்றது      | 6,000         | வங்கிக் கட்டணம்        | 1,000         |
| சந்தா பெற்றது            | 9,000         | கட்டடம் மீதான காப்பீடு | 2,000         |
| ஆயுள் உறுப்பினர் கட்டணம் | 7,000         | தொடர் விளையாட்டுப்     |               |
| பாதுகாப்பு பெட்டக வாடகை  |               | போட்டிச் செலவுகள்      | 16,000        |
| பெற்றது                  | 2,000         | தணிக்கைக் கட்டணம்      | 3,000         |
|                          |               | விளையாட்டுப்           |               |
|                          |               | பொருட்கள் வாங்கியது    | 4,000         |
|                          |               | இருப்பு கீ/கி          |               |
|                          |               | கைரொக்கம் 2,000        |               |
|                          |               | வங்கி ரொக்கம் 14,000   | 16,000        |
|                          | <b>59,000</b> |                        | <b>59,000</b> |

- (a) Calculate trend percentages from the following particulars of Palai Ltd.

| Particulars                       | ₹ In Lakhs |        |        |
|-----------------------------------|------------|--------|--------|
|                                   | Year 1     | Year 2 | Year 3 |
| <b>I Equity and Liabilities :</b> |            |        |        |
| Shareholder's Fund                | 250        | 275    | 300    |
| Non-Current liabilities           | 100        | 125    | 100    |
| Current liabilities               | 50         | 40     | 80     |
| <b>Total</b>                      | 400        | 440    | 480    |
| <b>II Assets :</b>                |            |        |        |
| Non-Current assets                | 300        | 360    | 390    |
| Current assets                    | 100        | 80     | 90     |
| <b>Total</b>                      | 400        | 440    | 480    |

**OR**

- (b) From the following receipts and payments a/c of Kumbakonam Basket Ball Association, prepare income and expenditure account for the year ended 31<sup>st</sup> March 2018.

| Receipts                   | ₹             | Payments                      | ₹             |
|----------------------------|---------------|-------------------------------|---------------|
| To Balance b/d             |               | By Rent of ground paid        | 12,000        |
| Cash in hand 23,000        |               | By Printing charges           | 5,000         |
| Cash at bank <u>12,000</u> | 35,000        | By Bank charges               | 1,000         |
| To rent of Hall received   | 6,000         | By Insurance for Building     | 2,000         |
| To Subscription received   | 9,000         | By Tournament expenses        | 16,000        |
| To Life membership fees    | 7,000         | By Audit Fees                 | 3,000         |
| To Locker rent received    | 2,000         | By Sports materials purchased | 4,000         |
|                            |               | By Balance c/d                |               |
|                            |               | Cash in hand 2,000            |               |
|                            |               | Cash at bank <u>14,000</u>    | 16,000        |
|                            | <b>59,000</b> |                               | <b>59,000</b> |

45. (அ) கீழே கொடுக்கப்பட்ட தகவல்களிலிருந்து குறிஞ்சி விளையாட்டு மன்றத்தின் 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கைத் தயார் செய்யவும்.

| விவரம்                               | ₹      |
|--------------------------------------|--------|
| கை ரொக்கம் (1.1.2018)                | 4,000  |
| சம்பளம் கொடுத்தது                    | 3,000  |
| ஆயுள் உறுப்பினர் கட்டணம் பெற்றது     | 10,000 |
| சந்தா பெற்றது                        | 15,000 |
| வாடகை பெற்றது                        | 2,000  |
| அச்சுக் கட்டணம் செலுத்தியது          | 2,500  |
| பாதுகாப்புப் பெட்டக வாடகை பெற்றது    | 1,000  |
| தொடர் விளையாட்டுப் போட்டி வரவுகள்    | 14,000 |
| தொடர் விளையாட்டுப் போட்டிச் செலவுகள் | 10,500 |
| முதலீடுகள் வாங்கியது                 | 25,000 |

### அல்லது

- (ஆ) வேலவன் நிறுமத்தின் கடன் விற்பனை மூலம் பெற்ற வருவாய் தொகை ₹ 10,00,000. கணக்காண்டின் இறுதியில் இந்நிறுமத்தின் கடனாளிகள் மற்றும் பெறுதற்குரிய மாற்றுச் சீட்டுத் தொகை முறையே ₹ 1,10,000 மற்றும் ₹ 1,40,000. கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகளின் சுழற்சி விகிதத்தையும், கடன் வசூலிப்புக் காலத்தையும் (மாதங்களில்) கணக்கிடவும்.

- (a) From the information given below, prepare Receipts and Payments account of Kurunji Sports Club for the year ended 31<sup>st</sup> December, 2018.

| Particulars                   | ₹      |
|-------------------------------|--------|
| Cash in hand (1.1.2018)       | 4,000  |
| Salaries Paid                 | 3,000  |
| Life membership fees received | 10,000 |
| Subscription received         | 15,000 |
| Rent received                 | 2,000  |
| Paid for Printing charges     | 2,500  |
| Locker rent received          | 1,000  |
| Tournament receipts           | 14,000 |
| Tournament expenses           | 10,500 |
| Investments purchased         | 25,000 |

OR

- (b) The Credit revenue from operations of Velavan Ltd., amounted to ₹ 10,00,000. Its debtors and bills receivables at the end of the accounting period amounted to ₹ 1,10,000 and ₹ 1,40,000 respectively. Calculate trade receivables turnover ratio and also collection period in months.

46. (அ) டேவிட் முறையான கணக்கேடுகளைப் பராமரிக்கவில்லை. அவருடைய ஏடுகளிலிருந்து தரப்பட்டுள்ள விவரங்கள் பின்வருமாறு.

| விவரம்           | 1 - 4 - 2018 | 31 - 3 - 2019 |
|------------------|--------------|---------------|
| ரொக்கம்          | 43,000       | 29,000        |
| சரக்கிருப்பு     | 1,20,000     | 1,30,000      |
| பற்பல கடனாளிகள்  | 84,000       | 1,10,000      |
| பற்பல கடனீந்தோர் | 1,05,000     | 1,02,000      |
| கடன்             | 25,000       | 20,000        |
| வணிக வளாகம்      | 2,50,000     | 2,50,000      |
| அறைகலன்          | 33,000       | 45,000        |

அவ்வாண்டில் அவர் கூடுதல் முதலாக ₹ 45,000 கொண்டு வந்தார். தன்னுடைய வியாபாரத்திலிருந்து சொந்த பயனுக்காக ₹ 2,500 ஒவ்வொரு மாதமும் எடுத்துக் கொண்டார். மேற்கண்ட விவரங்களைக் கொண்டு இலாப, நட்ட அறிக்கையை தயார் செய்யவும்.

### அல்லது

- (ஆ) ஜான் என்பவர் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளி, அவர் வழக்கமாக ஒவ்வொரு மாதமும் ₹ 1,000 எடுத்துக் கொள்கிறார். எடுப்பு மீது வட்டி ஆண்டுக்கு 5% விதிக்கப்பட வேண்டும். எடுப்பு மீது வட்டி சராசரி காலமுறையைப் பயன்படுத்தி கணக்கிடவும். அவர்,

- ஒவ்வொரு மாதத் தொடக்கத்தில் எடுத்திருந்தால்
- ஒவ்வொரு மாத நடுவில் எடுத்திருந்தால்
- ஒவ்வொரு மாத இறுதியில் எடுத்திருந்தால்

- (a) David does not keep proper books of accounts. Following details are given from his records.

| Particulars       | 1 - 4 - 2018 | 31 - 3 - 2019 |
|-------------------|--------------|---------------|
| Cash              | 43,000       | 29,000        |
| Stock of goods    | 1,20,000     | 1,30,000      |
| Sundry debtors    | 84,000       | 1,10,000      |
| Sundry creditors  | 1,05,000     | 1,02,000      |
| Loan              | 25,000       | 20,000        |
| Business Premises | 2,50,000     | 2,50,000      |
| Furniture         | 33,000       | 45,000        |

During the year he introduced further capital of ₹ 45,000 and withdrew ₹ 2,500 every month from the business for his personal use. Prepare statement of profit or loss with the above information.

**OR**

- (b) John is a partner in a firm. He withdraws ₹ 1,000 p.m. regularly. Interest on drawings is charged at 5% p.a. Calculate the Interest on drawings using average period, if he draws
- at the beginning of every month
  - in the middle of every month
  - at the end of every month.

47. (அ) பின்வரும் விவரங்களைக் கொண்டு சிவா வரையறு நிறுமத்தின் மார்ச் 31, 2016 மற்றும் மார்ச் 31, 2017-க்கான பொது அளவு வருமான அறிக்கையினை தயாரிக்கவும்.

| விவரம்                      | 2015 - 16<br>₹ | 2016 - 17<br>₹ |
|-----------------------------|----------------|----------------|
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 2,00,000       | 3,00,000       |
| இதர வருமானம்                | 25,000         | 75,000         |
| செலவுகள்                    | 2,50,000       | 1,50,000       |
| வருமான வரி %                | 40%            | 40%            |

**அல்லது**

- (ஆ) Tally ERP9-ல் பொதுவாக பயன்படுத்தப்படும் கணக்கியல் சான்றாவணங்களில் எவையேனும் ஐந்தினைக் குறிப்பிட்டு விளக்குக.

- (a) From the following particulars of Siva Ltd., prepare common-size income statement for the year ended 31<sup>st</sup> March 2016 and 31<sup>st</sup> March 2017.

| Particulars             | 2015 - 16<br>₹ | 2016 - 17<br>₹ |
|-------------------------|----------------|----------------|
| Revenue from Operations | 2,00,000       | 3,00,000       |
| Other Income            | 25,000         | 75,000         |
| Expenses                | 2,50,000       | 1,50,000       |
| Income Tax %            | 40%            | 40%            |

**OR**

- (b) Mention and explain any five accounting Vouchers that are commonly used in Tally ERP9.